

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 1,116 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; அவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றிருக்கவில்லை.
- ▶ நேற்று தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட 148,000-க்கும் அதிகமான மக்களுக்கு நன்றி. இது ஒரு மிகச்சிறந்த எண்ணிக்கை, அத்துடன் இத் தேசத்தில், எங்கள் தடுப்பூசி விகிதங்கள் முன்னணியில் உள்ளன. திட்டமிட்டதை விட முன்னதாகவே எங்கள் 70% இலக்கை நாம் அடையக்கூடும் மற்றும் அக்டோபர் நடுப்பகுதி அளவில் கூடுதலான சுதந்திரத்தையும் பெறக்கூடும். உங்களது தடுப்பூசியை நீங்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தயவுசெய்து nsw.gov.au-இல் அவசரமாகப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
- ▶ தயாராக வேண்டிய நேரம் இதுதான் - வணிகங்கள் கோவிட்-இல் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் ஊழியர்கள் தடுப்பூசிகளைப் போட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ▶ உங்கள் பகுதியில் உள்ள பொதுமுடக்க விதிமுறைகளை ([lockdown rules](#)) நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அத்துடன் தயவுசெய்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். பொதுமுடக்க நடவடிக்கைகள் ஊடாகத்தான் நாம் ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொள்கிறோம். அவை தான் எங்கள் சமூகம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் வரை, உயிர்களைக் காப்பாற்றுவதற்கான வழி ஆகும். பரந்த சிட்னியில் (Greater Sydney) அதிகூடிய கவலைக்கிடமான இடங்களாக, கில்ட்ஃபோர்ட் (Guildford), ஜோர்ஜ் ஹால் (Georges Hall), மெரிலாண்ட்ஸ் (Merrylands), ஓபர்ன் (Auburn), பஞ்ச்பௌல் (Punchbowl), பாங்க்ஸ்டவுன் (Bankstown), லகெம்பா (Lakemba), யாகூனா (Yagoona) மற்றும் சவுத் கிரான்வில் (South Granville) ஆகியவை உள்ளன. தயவுசெய்து மிகவும் கவனமாக இருங்கள் மற்றும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துங்கள்.
- ▶ மேற்கு மற்றும் மேற்கின் தொலைவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் (Far West NSW), ஹண்டர் பிராந்தியம் (Hunter region), மத்திய கரையோரம் (Central Coast) மற்றும் இல்லவரா ஷோல்ஹேவன் (Illawarra Shoalhaven) ஆகிய இடங்களில் பல புதிய நோய்த்தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர். நீங்கள் பிராந்திய நியூ சவுத் வேல்ஸ்-இல் (regional NSW) வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக உங்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தயவுசெய்து தொடர்ந்தும் முன்வாருங்கள்.

- ▶ பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நேற்று 170,000-க்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உங்களுக்கு இலேசான அறிகுறிகள் இருந்தாலும்கூட, அல்லது நோய்த்தொற்றாளர் ஒருவருடன் நீங்கள் தொடர்புபட்டு இருந்திருந்தால், அதிலும் குறிப்பாக கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் இருப்பவராக இருந்தால், தயவுசெய்து பரிசோதனையைச் செய்துகொள்ளத் தயங்க வேண்டாம். டெமோரா (Temora), த்ரெட்போ (Thredbo), மெரிம்புலா (Merimbula), போர்ட் மக்குவாரி (Port Macquarie), டன்போகன் (Dunbogan), போனி ஹில்ஸ் (Bonny Hills), வோரன் (Warren), மோலொங் (Molong), டாம்வோர்த் (Tamworth) மற்றும் கன்னெடா (Gunnedah) ஆகியவையே அவ்வாறான பகுதிகள் ஆகும்.
- ▶ கோவிட்-19இன் டெல்டா திரிபு நோய்க்கிருமியை எங்களால் முற்றாக அகற்ற முடியாது, ஆனால் எங்களால் அதனுடன் வாழப் பழகிக்கொள்ள முடியும். இந்தக் கடினமான நேரத்தை, நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்.